[1975 எப்ரல் 9

சென்னை—கண்ணம்பாக்கம் பேருந்துப்பணி

* 617 வினா—திரு. கா. வேழவேந்தன் : மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) வழித்தடம் எண் 113 பேருந்தினை கண்ணம்பாக்கத்திலிருந்து நாயுடுகுப்பம் கிராமம் வரை நீட்டிக்கும் செயற்குறிப்பு காலதாமதம் ஆவதேன் ?

(இ) இது எப்போது நிறைவேறும் ?

மாண்புமிகு திரு.ச. இராமச்சந்திரன் :(அ) & (இ) சென்னையிலிருந்து (பேசின் பாலம்) கண்ணம்பாக்கம் செல்லும் வழித்தடம் எண் 113 நாட்டுடைமையாக்கப்பட்ட ஒரு வழித்தடமாகும். இந்த வழித்தடம், ஏற்பளிக்கப்பட்ட ஒரு திட்டத்தின் கீழ் உள்ளது. இந்த வழித்தடத்தில் வேறுபாடுகள் ஏதேனும் செய்யப்பட்டால், ஏற்பளிக்கப்பட்ட திட்டத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மேலும், நாயுடுகுப்பம் கிராமம் நீங்கலாக அணுகு சாலைகள் ஆந்திர மாநிலத்தின் வழியா அமைந்துள்ளதாகத் தெரிகிறது. எனவே, திட்டத்தையே திருத்தி அமைத்தாலொழிய மாற்றங்கள் செய்வதற்கான செயற்குறிப்பை நிறைவேற்ற முடியாது. ஆந்திர மாநிலத்தின் இசைவைப் பெற்றாலொழிய இவ்வழித்தடத்தை மாற்றியமைக்க முடியாது.

திரு. கா. வேழவேந்தன் : தலைவர் அவர்களே, ஆந்திர மாநிலத்தினுடைய கிராமங்கள் இடையிலே வருகின்றன என்று சொல்கிறார்கள். படாஸ்கர் கமிட்டியின் அறிக்கையினாலே இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருக்கிறது. நாயுடுகுப்பம் எகுமதுரை போன்ற கிராமங்களில் பஸ் போக்குவரத்து இல்லாமல் கஷ்டப்படுகிற நிலை இருக்கிறது. ஆகவே, அரசாங்கம் இதற்கு வழியைக் கண்டுபிடித்து போக்குவரத்து ஏற்படுத்த முன்வருமா ?

மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன் : அரசு இதைப் பரிசீலனை செய்யும்.

சென்னை—போந்தவாக்கம் பேருந்துப்பணி

*618 வினா— திரு. கா. வேழவேந்தன் : மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) வழித்தடம் எண் 113-எ (சென்னை முதல் போந்தவாக்கம் வரை) பேருந்து சீராகச் சென்று வரவில்லை என்பது உண்மையா ?

(இ) ஆம் எனில், அது குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை ?